

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினதும் (“கம்பனி”) கம்பனி மற்றும் அதன் துணைக்கம்பனிகளினதும் (“தொகுதி”) 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முறையே நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலைமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கை காலக்கிரமத்தில் பட்டியல்படுத்தப்படும். இக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பொதுத்தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமொன்று எனக்கு உதவியது.

எனது அறிக்கையின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கம்பனி மற்றும் தொகுதியின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க கம்பனி மற்றும் தொகுதியின் இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்பட்டு வலியுறுத்தப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வினை கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்பட்டுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்பு

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாட்டுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பிடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்தல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்தல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்து பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளைகளிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இணங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல் மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றினைவிடக் கூடியதாகும்.
- சுந்தர்ப்பங்களிற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்தில் அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள

வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கை திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதி அறிக்கைகளை தயாரிப்பதில் கணக்காய்வு அவதானிப்புகள்

### 1.5.1 கணக்கீட்டு குறைபாடுகள்

#### கணக்காய்வு விடயம்

இலங்கை உச்ச நீதிமன்றத்தால் 04 யூன் 2009 இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம், கம்பனியின் பெரும்பான்மையான பங்குகளின் சட்ட பூர்வ உரிமையானது இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நடைபெறவுள்ள திறைசேரியின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கூறப்பட்ட தீர்ப்பின் பிரகாரம், கம்பனியின் தாய் நிறுவனமாக இலங்கை டிஸ்ட்ரிக்ட்ஸ் பிஎல்சீ கம்பனி இருந்த காலப்பகுதியின் போது கம்பனிக்கு இலாபத்தை ஏற்படுத்துமாறு திறைசேரி செயலாளரிடம் உத்தரவிடப்பட்டது, முன்னைய உரிமையாளருக்கு பங்களிக்கக்கூடிய இலாபங்கள் கணிப்பிடப்பட்டு தீர்ப்பளவு

#### முகாமைத்துவ கருத்துரை

முன்னையதாய் நிறுவனத்திற்கு பங்களிக்கக்கூடிய இலாபங்கள் கணிப்பிடப்பட்டு தீர்ப்பளவு செய்யுமாறு உச்ச திறைசேரி செயலாளருக்கு பணிப்பிடப்பட்டது. எனவே இலாபத்தை கணிப்பிடுவதில் கம்பனிக்கு நேரடியான ஈடுபாடு இருக்கவில்லை.

#### பரிந்துரை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கடைபிடிக்குமாறு பரிந்துரை செய்யப்படுகிறது.

செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், வழக்கு எண்.DMR/02394/19 உடைய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் படி, 09 மார்ச் 2022 திகதியிட்ட அவர்களின் சட்ட பிரதிநிதித்துவக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் (SLIC) ஜனாதிபதியின் சட்டத்தரணியின் கருத்து உள்ளது. மேலே கூறப்பட்ட உச்ச நீதிமன்ற விண்ணப்பங்களில் உள்ள நடவடிக்கைகளில் (Sc FR No 117/2007 மற்றும் SC/FR No 158/2007) திறைசேரி செயலாளரின் கடமையை நிறைவேற்ற கம்பனியிடமிருந்து மாவட்ட நீதிமன்ற வழக்கின் வாதிகளால் எந்த நிவாரணமும் கோரப்படவில்லை. மேலும் 18 ஜனவரி 2023 அன்று நிதியமைச்சுடன் நடத்திய கலந்துரையாடலின் பிரகாரம், பதிவு முகத்தில் மேற்கூறிய வழக்கில் SLIC ஒரு தரப்பினர் அல்ல என்று அமைச்சு கருதியது. எனவே, அந்த நிலைப்பாட்டை ஆதரிப்பதற்காக சட்டமா அதிபரிடமிருந்து சட்டப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெறுவதற்கான நடவடிக்கையில் கம்பனி ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும், மேற்கூறிய வழக்கு எண்.DMR/02394/19 இன்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பானது அறிக்கையிடல் காலத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கவில்லை. மற்றும் நிதியமைச்சுடன் நடத்திய கலந்துரையாடலில் இருந்து மேற்கூறிய வழக்குகளில் இருந்தான பொறுப்புகளைத் தீர்ப்பது தொடர்பான தகுந்த கணக்காய்வுச் சான்றுகளை என்னால் பெற முடியவில்லை. மேலும், SLIC இன் நிலைப்பாடு தொடர்பான சட்டமா அதிபரின் உறுதிப்படுத்தலானது அறிக்கையிடல் காலத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆரம்ப தீர்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதம் மற்றும் தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, மேற்குறிப்பிட்ட பங்களிக்கக்கூடிய இலாபங்களின் நிலுவையாகவுள்ள தீர்ப்பளவு தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் கம்பனி எந்த சீராக்கங்களையும் செய்திருக்கவில்லை.

### 1.5.2 கணக்காய்விற்கு உரிய ஆவணச் சான்றின் கிடைப்பளவு அற்றதன்மை

| விடயம்  | தொகை (ரூபா)       | கிடைப்பளவு அற்ற ஆவணச்சான்று | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை  |
|---|-------------------|-----------------------------|--|--|
| இலங்கை டிஸ்ரில்லறீஸ் பிஎல்சீ கம்பனியிடமிருந்து பெற வேண்டிய தொகை | ரூபா. 136,479,445 | மீதியை உறுதிப்படுத்தல்      | டிஸ்ரில்லறீஸ் கம்பனிகளிடமிருந்து வேண்டியவைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது. இல் வழங்கப்பட்ட பிரகாரம் இறுதிப்படுத்தப்பட்டதும் சீராக்கம் செய்யப்படும். | தொகுதிக் பெற மீதி 04 யூன் 2009 நீதிமன்ற தீர்ப்பின் கொடுப்பளவு இத் தொகை மீதிகளை வசூலிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. |

## 1.6 தொடர்தியங்கும் எண்ணக்கரு

### கணக்காய்வு விடயம்

கன்வில் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களான ஹெலன் கோ ஹோட்டல் அண்ட் ஸ்பா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சினோலங்கா ஹோட்டல் அண்ட் ஸ்பா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொகுதியின் இயலுமையைப் பற்றி இயக்குநர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்று விவரிக்கும் நிதி அறிக்கைகளின் குறிப்பு 49 இன் பிரகாரம், எதிர்காலத்தில் வணிகத்தில் தொடர்வதற்கான வளங்களைக் கொண்டிருப்பதில் திருப்தி அடைந்துள்ளது. மேலும் தொகுதியின் தொடர்ந்தியங்கும் திறனைப்பற்றி குறிப்பிடத்தக்க சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு பொருண்மையான நிச்சயமற்ற தன்மையையும் இயக்குநர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, நிதி அறிக்கைகள் தொடர்ந்து இயங்கும் எண்ணக்கருவின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், ஹெலன் கோ ஹோட்டல் அண்ட் ஸ்பா (பிரைவேட்) லிமிடெட்டின் பணிப்பாளர் சபை 2015 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டையில் ஹோட்டலை நிர்மாணிப்பதற்காக திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது மற்றும் முன்னோக்கி செல்லும் வழியில் தேவையான உத்தரவுகளை தொடர்புடைய அமைச்சிடம் இருந்து கம்பனியின் முகாமைத்துவம் கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சினோலங்கா ஹோட்டல் அண்ட் ஸ்பா (பிரைவேட்) லிமிடெட், 2020 யூலை 10 ஆம் திகதி 20/1042/204/050 அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் அமைச்சரவை அமைச்சர் அனுமதி வழங்கிய போதிலும், அறிக்கையிடப்பட்ட காலப்பகுதியில் கிரண்ட் ஹயாட் கொழும்பு திட்டத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவில்லை. மேலும், 14 மார்ச் 2023 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மான இலக்கம் 23/0431/604/046 இன் பிரகாரம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பங்குகள் மற்றும் கன்வில் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டில் லிற்றோ காஸ் லங்கா லிமிட்டட் வசமுள்ள பங்குகளை பொது திறைசேரிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

### முகாமைத்துவ கருத்துரை

கம்பனியின் முகாமைத்துவமானது முன்னோக்கி செல்லும் வழியில் தொடர்புடைய அமைச்சிடம் இருந்து தேவையான உத்தரவுகளை நாடுகிறது.

### பரிந்துரை

முகாமைத்துவமானது அந்தந்த அதிகாரிகளிடமிருந்து தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்று அதன்படி செயல்பட வேண்டும்.

## 1.7 கணக்கீட்டுப் பெறவேண்டியவைகளும் செலுத்தவேண்டியவைகளும்

### 1.7.1 செலுத்தவேண்டியவைகள்

| கணக்காய்வு விடயம்   | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை   |
|---|--|---|
| 31 திசம்பர் 2022 இல் உள்ள பெறவேண்டியபொதுக்காப்புறுதி மீதி ரூபா.272,366,997 தொகைக்கான உறுதிப்படுத்தல்கள் மீள்காப்புறுதியாளரிடமிருந்து பெறப்பட்டிருக்கவில்லை. | நிலுவையில் உள்ள மீதிகளுக்கு எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெறுவதற்காக மீள்காப்புறுதி மற்றும் நிதித் திணைக்களங்களானவைமீள்காப்புறுதியாளர்கள் மற்றும்மீள்காப்புறுதி தரகர்களுடன் நெருக்கமாகப் பணிபுரிகின்றன. இது ஒரு நடந்து கொண்டிருக்கும் செயல்முறை ஆகும். | அறிக்கையிடப்பட்ட திகதியில் நிதி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று மேலே குறிப்பிட்ட மீதிகளின் துல்லியம் மற்றும் இருப்பை சுயாதீனமாக நிறுவ நேரடி உறுதிப்படுத்தல் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. |

### 1.7.2 பெறவேண்டியவைகள்

| கணக்காய்வு விடயம்   | முகாமைத்துவ கருத்துரை   | பரிந்துரை   |
|---|---|---|
| (அ) 3வது காலாண்டிற்கான மீதி உறுதிப்படுத்தலுடனான நிலுவையில் உள்ள மீள்காப்புறுதி அறிக்கைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட கணக்கீடுகளின் பிரகாரம், 31 டிசம்பர் 2022 இல் மீள்காப்புறுதித் திணைக்களம் வழங்கிய நிலுவையில் உள்ள அறிக்கைகளின் படியான மீதிக்கும் நிதி அறிக்கைகளுக்கும் இடையே 40 மில்லியன் வித்தியாசம் இருப்பது அவதானிக்கப்பட்டது. | கணக்காய்வாளர்களுக்கு மேலோட்டப் பார்வையை வழங்கியுள்ளோம் மற்றும் இறுதி மீதியை ஆதரிக்க, கணக்காய்வாளர்களுக்கு பின்வரும் 2 ஆவணங்களை வழங்கியுள்ளோம்.<br>i) 30.09.2022 வரை முனிசிர் ரீ உடன் பகிரப்பட்ட கணக்கு அறிக்கைகளிலிருந்தான 31.12.2022 இல் மீதி உறுதிப்படுத்தல்கள்<br>ii) 4-2022 காலாண்டு மீள்காப்புறுதி கணக்குகள் தயாரிக்கப்பட்டு, முனிசிர் ரீ உடன் பகிரப்பட்டன. 4-2022 காலாண்டு கணக்குகள் முனிசிர் ரீ மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். | இறுதி மீதிகளுக்கு இடையிலான வேறுபாடுகளை நியாயப்படுத்தவும், மீதிகளின் மதிப்பீடு மற்றும் துல்லியத்தின் மீதான உறுதியை நிறுவும் பொருட்டு மீதமுள்ள காலாண்டிற்கான உறுதிப்படுத்தலைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் மீள்காப்புறுதி மீதிகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்காக காலாண்டு நிலுவையில் உள்ள அறிக்கைகளை முறையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது நிதி அறிக்கைகளில் பிரதிபலிக்கிறது. |
| (ஆ) நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ரூபா.275,501,222 மீதியானது ஏனைய சொத்துக்களின் கீழ் கடன்பட்டோர் முற்பணமாக   | மேலே உள்ள மீதிகளில் ரூபா.136.5 மில்லியன் முந்தைய உரிமையாளரின் குழும கம்பனிகளிடமிருந்து பெற  | அறிக்கையிடப்பட்ட திகதியில் நிதி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று மேலே குறிப்பிட்ட  |

உள்ளமை அவதானிக்கப்பட்டது. மேலும், அந்த மீதிகளின் துல்லியம் மற்றும் இருப்பு குறித்த நியாயமான உத்தரவாதத்தைப் பெற நேரடி உறுதிப்படுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

வேண்டியவைகள் தொடர்பானது. வழக்கறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுப்போம். ரூபா.106 மில்லியன் பெற வேண்டியவைகளில் உள்ளடங்குபவை.

மீதிகளின் துல்லியம் மற்றும் இருப்பை சுயாதீனமாக நிறுவ நேரடி உறுதிப்படுத்தல்களை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.

அ) ஜனாதிபதி செயலாளரிடமிருந்து 2006 முதல் 2010 வரையிலான காலப்பகுதிக்கான பெற வேண்டிய வாடகை.

ஆ) 2011 முதல் 2018 வரையிலான காலப்பகுதிக்கான ஜனாதிபதி செயலாளரிடமிருந்தான வாடகை வருமானம் தொடர்பான பெறுமதிசேர் வரி கூறு.

இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது.

வானிக் இன்கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெற வேண்டிய சத்தியக் கூற்று மீதி ரூபா.2.7 மில்லியன் ஆனது 13 நவம்பர் 2002 அன்று வழங்கப்பட்ட சத்தியக் கூற்றுக்களுக்கானதாகும். கம்பனி முறிவடைந்த நிலைக்குச் சென்றதால், இந்த மீதி 31.12.2022 வரை பெற வேண்டியவையாக நிதி அறிக்கைகளில் உள்ளது. ரூபா.20.2 மில்லியன் பெறுமதியான நடைபெற்று கொண்டிருக்கும் வேலைக் கணக்கானது தற்போதைய மூலதனத் திட்டங்களுக்கான செலவை நிறுத்துவதற்காக பராமரிக்கப்பட்டு வருகின்றன. திட்டம் முடிவடைந்ததும், அந்தந்த சொத்துக்கு தொகைகள் மாற்றப்படும்.

1.8 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

| சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் பற்றிய குறிப்பு   | இணங்காமை  | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை   |
|---|---|--|---|
| (அ) 2011 இன் 03 ஆம் இலக்க காப்புறுதி தொழில்துறையின் ஒழுங்குபடுத்தும் (திருத்தப்பட்டது) சட்டத்தின் 53 ஆம் பிரிவு | கம்பனியானது நீண்ட கால காப்புறுதி வணிகத்தையும் பொது காப்புறுதி வணிகத்தையும் பிரிக்கவில்லை. இரண்டு தனித்தனி கம்பனிகளாக இது செயல்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், 14 மார்ச் 2023 திகதிய அமைச்சரவை முடிவு எண்.23/0431/604/046 இன் பிரகாரம், தனித்தனி சட்ட நிறுவனங்களின் கீழ் அதன் ஆயுள் மற்றும் பொது காப்புறுதி வணிகத்தையும் இடுவதன் மூலம் 2011 ஆம் ஆண்டின் 03 ஆம் எண். 2011 இன் காப்புறுதித் தொழில் ஒழுங்குமுறை (திருத்தம்) சட்டத்தின் விதிகளுக்கு முழுமையாக இணங்குமாறு கம்பனிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பு 46.2 இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், அறிக்கையிடல் காலத்தின் படி, பிரித்தல் மாதிரி இறுதி செய்யப்பட்டு இயக்குநர்கள் குழு மற்றும் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை, ஏனெனில் அது இன்னும் விவாத கட்டத்திலேயே உள்ளது. | 2022 ஆம் ஆண்டுக்கான 12 நவம்பர் 2021 இல் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட முன்மொழிவு கலந்துரையாடலில் கம்பனியின் ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி வணிகத்தின் பாகுபாடு குறித்த விலக்கு மீதான முன்மொழிவு வரவுசெலவுத்திட்டம் அட்டவணைப்படுத்தப்பட்ட போதிலும், அது இன்னும் வர்த்தகமானியாக வெளியிடப்பட்டிருக்கவில்லை. | இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விதிமுறைகள் மற்றும் தேவைப்பாடுகளை பின்பற்ற பரிந்துரை செய்யப்படுகிறது. |
| (ஆ) 2000 இன் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழில்துறையின் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் 47(2) ஆம் பிரிவு                | முந்தைய கூற்றில் விவரிக்கப்பட்டுள்ள மேலே கூறப்பட்ட இணக்கமின்மை காரணமாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட விதிகளின் பிரகாரம் கம்பனியின் கணக்கீட்டுப் பதிவுகள் பராமரிக்கப்பட்டிருக்கவில்லை.  |  |   |



## 1.9 பண முகாமைத்துவம்

### கணக்காய்வு விடயம்

### முகாமைத்துவ கருத்துரை

### பரிந்துரை

(அ) அடையாளம் காணப்படாத ரூபா.107,481,685 செலவு மீதி, அடையாளம் காணப்படாத ரூபா.9,931,757 வரவு மீதி மற்றும் அடையாளம் காணப்படாத பிற உருப்படி ரூபா.54,511,950 ஆகியவை வங்கி இணக்கக் கூற்றில் காணப்படுகின்றது. இவை இதுவரை அடையாளம் காணப்படாதிருக்கவில்லை.

கணக்காய்வாளரின் கருத்துடன் உடன்படுகிறோம். எவ்வாறாயினும், வங்கி இணக்கக் கூற்றில் இந்த அடையாளம் காணப்படாத மீதிகளை உருவாக்குவதற்கு பின்வரும் காரணங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

**1. அடையாளம் காணப்படாத செலவு மீதி**  
பிரதானமாக கடன் கொடுக்கல் வாங்கல்களின் கொள்கை எண்கள் இல்லாததால் இந்த மீதிகள் உருவாக்கப்படுகின்றன.

i. எஸ்எல்ஐசி வங்கிக் கணக்குகளில் செலவு வைப்பதற்கு முன் கொடுக்கல் வாங்கல்களைச் சரிபார்ப்பதற்காக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறைகள் மற்றும் வங்கிகளின் ஆதரவுடன் அமைப்பு மேம்பாடுகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். இணைப்பில், மக்கள் வங்கி, DFCC மற்றும் NSB ஆகியவற்றுடன் மேம்பாடுகளை நிறைவு செய்துள்ளோம்.

ii. தற்போதுள்ள அடையாளம் காணப்படாத செலவு மீதிகளை குறைக்க தொடர்புடைய பிரச்சனைகளை உள்ளக திணைக்களங்கள் மற்றும் வங்கிகளுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம்.

**2. அடையாளம் காணப்படாத வரவு மீதி**  
இந்த மீதிகளில் வாடிக்கையாளர் வைப்புத்தொகை மற்றும் மறுதலைக் கொடுப்பனவு தொடர்பான தோல்வியுற்ற கொடுக்கல் வாங்கல்களுக்காக வங்கிகள் செய்த மறுதலை பதிவுகள் உள்ளன. கொள்கைகளை ரத்து செய்வதன் மூலம் வாடிக்கையாளர் வைப்புக்களின் மறுதலை சரி

தேவையற்ற மீதிகளை மிகைப்படுத்துவதைத் குறைக்கும் பொருட்டு அந்த அடையாளம் காணப்படாத பெறுமதிகளை சரிசெய்ய இனங்கண்டு சரிசெய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், முகாமைத்துவ கருத்து தொடர்பாக, மேலே உள்ள அடையாளம் காணப்படாத கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்க வங்கிகளுடன் சரியான அமைப்பை உடனடியாக உருவாக்குவது குறித்து அதிக அக்கறை செலுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

செய்யப்படும். திரும்பிய கொடுக்கல் வாங்கல்களுக்கு நாங்கள் பணம் செலுத்தியவுடன் அடையாளம் காணப்படாத கொடுப்பனவுகள் சரி செய்யப்படும். அதுவரை, தொகைகள் அடையாளம் காணப்படாத வரவு மீதிகளாகத் தோன்றும்.

### 3. அடையாளம் காணப்படாத பிற தொகைகள்

#### (SLIP திருப்பங்கள்)

இதில் பிரதானமாக எஸ்எல்ஐசி காசேட்டில் பதிவு செய்யப்பட்ட நிகழ்நிலை SLIP கொடுப்பனவுகள் மற்றும் வங்கியில் இருந்து செயல்படுத்த வேண்டிய நிலுவை உள்ளது. இது மாதத்தின் கடைசித் திகதியில் தோன்றும் நிதிப் பரிமாற்றத்தின் தற்காலிக நேர வித்தியாசம் மற்றும் அடுத்து வரும் வேலை நாளில் முடிக்கப்படும்.

(ஆ) பொதுக் காப்புறுதியில் உள்ள 11 வங்கிக் கணக்குகளும், ஆயுள் காப்புறுதியில் உள்ள 06 வங்கிக் கணக்குகளும் 31 டிசம்பர் 2022 இலநடைமுறையில் செயல்பாட்டில் இல்லை என்பது அவதானிக்கப்பட்டது.

மக்கள் வங்கி கணக்கு இல.4100190208634 கணக்கு இல.4100190208634 ஆனது 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இருந்ததால் அதை மூடுமாறு வங்கிக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் எஸ்எல்ஐசி குழு தீர்மானத்தை அளித்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில், வங்கி தனது மீதமுள்ள ரூபா.60,623.66 ஐ மத்திய வங்கிக்கு மாற்றியுள்ளது. இந்தத் தொகையை பொதுப் பேரேட்டில் சீராக்குவதற்காக, வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெற்றவுடன் தொடர்புடைய IBT பதிவை வெளியிடுவோம் என்று நம்புகிறோம்.

சபை ஒப்புதலுடன் மேலே உள்ள வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்வதற்கும், ஏட்டு மீதியை மாற்றுவதற்காக நாட்குறிப்பு பதிவுகளை செய்வதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

காகில்ஸ் வங்கி கணக்கு இல.1950000749 பொது காப்புறுதி தவணைப்பணத்தை வசூலிப்பதற்காக இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. திட்டமிட்டபடி அமைப்பு மேம்பாடு நடைபெறாததால் இந்தக் கணக்கு மூலம் தவணைப்பணம் வசூலிக்கப்படவில்லை. அதன்படி, கணக்கை செயற்படுத்தி தொடர்வதற்கு ஆவணங்கள் எதையும் பெறாததால் காகில்ஸ் வங்கியானது கணக்கு இல.1950000749 ஐ உடைய இந்த செயலற்ற நடைமுறைக் கணக்கினை

செய்து முடியிருந்தது. மேலும், இந்தக் கணக்கை மூடுவதற்கு மீதமுள்ள ரூபா.240.89 ஐ வங்கிக் கட்டணமாக வசூலித்தனர். எனவே, மார்ச் 2023 க்கான வங்கிக் கட்டணத்திற்கு ரூபா.240.89 ஐ சீராக்கியுள்ளோம்.

இலங்கை வங்கி கணக்கு இல. -71795855  
இது மூடப்பட்ட கணக்கு மற்றும் ரூபா.1,051.31 க்கான தவறான பதிவு எஸ்எல்ஐசி புத்தகங்களில் இடப்பட்டிருந்தது. தவறான பதிவு 01/03/2022 அன்று சரி செய்யப்பட்டிருந்தது.

கொமர்சல் வங்கி கணக்கு இல. - 1070023777  
இது மூடப்பட்ட கணக்கு மற்றும் ரூபா.250 வங்கிக் கட்டணமாகும், மேலும் இந்தத் தொகையை வங்கி தள்ளுபடி செய்து, மார்ச் 2023 இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை ஸ்ரண்டட் சாட்டட் கணக்குகள்  
இந்தக் கணக்குகள் தனியார்மயமாக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டன, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை வங்கி கணக்கு இல 85987680  
இந்த கணக்கு எதிர்கால வணிக மேம்பாட்டின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

## 1.10 தகவல் தொழிநுட்ப பொதுக்கட்டுப்பாடுகள்

### கணக்காய்வு விடயம்

ஆயுள் காப்புறுதி அமைப்பு மற்றும் பொதுக்காப்புறுதி அமைப்பு ஆகியவை SAP ERP உடன் சரியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பின்தளமாகப் பயன்படுத்துகிறது. தற்போது ஆயுள் மற்றும் பொது அமைப்புக்களிலிருந்து தரவுகள் கோப்பு மூலம் SAP க்கு

### முகாமைத்துவ கருத்துரை

தற்போது மையக் காப்புறுதி அமைப்பு மற்றும் SAP ERP இடையேயான தரவு பரிமாற்றமானது நாள் இறுதி கையேடு தொகுதி செயல்முறை பதிவேற்றமாக நிறைவேற்றப்படுகிறது. இந்தச் செயல்முறையின் போது மையக் காப்புறுதி அமைப்பானது, உரிமைகோரல்கள், பற்றுச்சீட்டு இடல் மற்றும் தரவு இடுதல் போன்ற பரிவர்த்தனை தகவலை உருவாக்கியது. ஒரு நாள் இறுதி செயல்முறையாக SAP ERP (நிதி

### பரிந்துரை

பிரயோக முறைமைகளுக்கு இடையே மாற்றம் செய்யப்படும் விளைத்திறன் மற்றும் விளைத்திறன் என்பவற்றை மேம்படுத்த பொதுப் பேரேடு (SAP) உடன் மேலேயுள்ள முக்கிய தொகுதிகளின் தன்னியக்கத்தை (ஒருங்கிணைப்பு) நிறுவனம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் பாதுகாப்பான

மாற்றப்பட்டு, தகவல் அமைப்பு) இல் பதிவேற்றப்படும். தொழிநுட்பம், மேம்பட்ட தொழிநுட்ப தரவு மையத்தால் தற்போதைய கைமுறை தரவு பதிவேற்ற செயல்பாடுகள் மற்றும் உருவாக்கப்பட்டு அந்தந்த செயல்முறையை தானியக்கமாக்குவதற்கு கிடைக்கக்கூடிய மற்றும் நிதிக் குழு உறுப்பினர்களால் தேவையான ஒருங்கிணைப்பு தற்போது முறைமைகளுடன் ஒருங்கிணைப்பதற்கான வசதியுடன் வேறு தொகுப்பிற்கு இடம்பெயர்வதை பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும், புதிய முறைமையைப் பெறும் போது கைமுறை செயல்முறைகளை தானியங்குபடுத்தும் வசதியைக் கருத்தில் கொள்வது மிகவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

தொழிநுட்பம், மேம்பட்ட செயல்பாடுகள் மற்றும் கிடைக்கக்கூடிய முறைமைகளுடன் ஒருங்கிணைப்பதற்கான வசதியுடன் வேறு தொகுப்பிற்கு இடம்பெயர்வதை பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும், புதிய முறைமையைப் பெறும் போது கைமுறை செயல்முறைகளை தானியங்குபடுத்தும் வசதியைக் கருத்தில் கொள்வது மிகவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

மேம்பட்ட செயல்பாடுகள் மற்றும் கிடைக்கக்கூடிய முறைமைகளுடன் ஒருங்கிணைப்பதற்கான வசதியுடன் வேறு தொகுப்பிற்கு இடம்பெயர்வதை பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும், புதிய முறைமையைப் பெறும் போது கைமுறை செயல்முறைகளை தானியங்குபடுத்தும் வசதியைக் கருத்தில் கொள்வது மிகவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

#### கம்பனி

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவு ரூபா.10,546 மில்லியன் இலாபமாகக் காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா.10,041 மில்லியன் ஆக காணப்பட்டதால் நிதி விளைவுகளில் ரூபா.505 மில்லியன்தொகையான அல்லது 4.8 வீதமான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. நிகர உணரப்பட்ட /உணரப்படாத இலாபங்களின் அதிகரிப்பு மற்றும் ஒப்பந்த பொறுப்புகளில் மாற்றம் - ஆயுள் நிதியின் குறைவு என்பனவே முன்னேற்றத்திற்கான காரணங்களாகும்.

#### தொகுதி

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவு ரூபா.12,584 மில்லியன் இலாபமாகக் காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா.6,581 மில்லியன் ஆக காணப்பட்டதால் நிதி விளைவுகளில் ரூபா.3,965 மில்லியன்தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. வருமான அதிகரிப்பு, நிகர உணரப்பட்ட /உணரப்படாத இலாபங்களின் அதிகரிப்பு மற்றும் ஒப்பந்த பொறுப்புகளில் மாற்றம் - ஆயுள் நிதியின் குறைவு என்பனவே முன்னேற்றத்திற்கான காரணங்களாகும்.

### 2.2 பிரதான வருமான செலவின விடயங்கள் தொடர்பான போக்கு பகுப்பாய்வு

|                             | 2022            | 2021            | 2020            | 2019            | 2018            |
|-----------------------------|-----------------|-----------------|-----------------|-----------------|-----------------|
| தொடர்புடைய உருப்படி         | ரூபா. மில்லியன் | ரூபா. மில்லியன் | ரூபா. மில்லியன் | ரூபா. மில்லியன் | ரூபா. மில்லியன் |
| கம்பனி                      |                 |                 |                 |                 |                 |
| வருமானம்                    | 63,685          | 64,062          | 52,614          | 48,608          | 44,379          |
| வேறுபாடு                    | (377)           | 11,447          | 4,005           | 4,228           | 4,980           |
| அதிகரிப்பு/(குறைப்பு)       | -0.59%          | 21.76%          | 8.24%           | 9.53%           | 12.64%          |
| மொத்த எழுதப்பட்ட தவணைப்பணம் | 41,272          | 43,231          | 39,421          | 33,794          | 31,737          |
| வேறுபாடு                    | (1,959)         | 3,809           | 5,626           | 2,056           | 300             |

|  |                 |                 |                 |                 |                 |
|--|-----------------|-----------------|-----------------|-----------------|-----------------|
| அதிகரிப்பு/(குறைப்பு)  | -4.53%          | 9.66%           | 16.65%          | 6.48%           | 0.95%           |
| <b>தேறிய உழைத்த தவணைப்பணம்</b>   | <b>37,024</b>   | <b>38,396</b>   | <b>34,206</b>   | <b>29,772</b>   | <b>28,004</b>   |
| வேறுபாடு   | (1,372)         | 4,190           | 4,434           | 1,767           | 2,066           |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | -3.58%          | 12.25%          | 14.89%          | 6.31%           | 7.97%           |
| <b>முதலீட்டு வருமானம்</b>  | <b>13,794</b>   | <b>23,392</b>   | <b>16,511</b>   | <b>17,671</b>   | <b>13,058</b>   |
| வேறுபாடு   | (9,599)         | 6,881           | (1,160)         | 4,612           | 931             |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | -41.03%         | 41.68%          | -6.57%          | 35.32%          | 7.68%           |
| <b>தேறிய உணரப்பட்ட (நட்டம்)/இலாபம்</b>   | <b>11,857</b>   | <b>1,012</b>    | <b>359</b>      | <b>(56)</b>     | <b>1,976</b>    |
| வேறுபாடு   | 10,845          | 653,231         | 416,            | (2,032)         | 1,604           |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | 1,071.64%       | 181.57%         | -737.24%        | -102.86%        | 431.17%         |
| <b>ஏனைய வருமானம்</b>   | <b>943</b>      | <b>1,183</b>    | <b>1,469</b>    | <b>1,132</b>    | <b>1,286</b>    |
| வேறுபாடு   | (240)           | (285)           | 336             | (154)           | 380             |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | -20.35%         | -19.44%         | 29.76%          | -12.02%         | 41.97%          |
| <b>மொத்த வருமானம்</b>  | <b>63,685</b>   | <b>52,614</b>   | <b>48,609</b>   | <b>51,224</b>   | <b>44,380</b>   |
| வேறுபாடு   | 11,448          | 4,005           | 4,229           | 6,844           | 4,980           |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | 21.76%          | 8.24%           | 9.53%           | 15.42%          | 12.64%          |
| <b>தேறிய நலன் மற்றும் உரிமைக்கோரிக்கைகள்</b>                                       | <b>(22,131)</b> | <b>(20,185)</b> | <b>(15,772)</b> | <b>(16,623)</b> | <b>(17,754)</b> |
| வேறுபாடு   | (1,946)         | (4,413)         | 851             | 1,131           | (1,728)         |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | 9.64%           | 27.98%          | -5.12%          | -6.37%          | 10.78%          |
| <b>எழுதப்பட்ட மற்றும் தேறிய கையகப்படுத்தல் செலவு (மீள்காப்புறுதி உள்ளடங்கலாக )</b> | <b>(3,301)</b>  | <b>(3,220)</b>  | <b>(2,996)</b>  | <b>(2,986)</b>  | <b>(2,497)</b>  |
| வேறுபாடு   | (81)            | (223)           | (10)            | (488)           | (173)           |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | 2.53%           | 7.46%           | 0.36%           | 19.55%          | 7.44%           |
| <b>ஒப்பந்த பொறுப்புகளில் மாற்றம் - ஆயுள் நிதி</b>                                  | <b>(11,018)</b> | <b>(18,849)</b> | <b>(16,118)</b> | <b>(11,659)</b> | <b>(8,154)</b>  |
| வேறுபாடு   | (7,831)         | (2,730)         | (4,458)         | (3,505)         | (382)           |
| அதிகரிப்பு/(குறைப்பு)  | -41.55%         | 16.94%          | 38.24%          | 42.99%          | 4.92%           |
| <b>ஏனைய செயற்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவு</b>                                    | <b>(14,757)</b> | <b>(10,081)</b> | <b>(9,754)</b>  | <b>(9,133)</b>  | <b>(8,822)</b>  |

|  |                 |                 |                 |                 |                 |
|--|-----------------|-----------------|-----------------|-----------------|-----------------|
| வேறுபாடு   | (4,675)         | (327)           | (621)           | (311)           | (1,338)         |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 46.37%          | 3.35%           | 6.80%           | 3.53%           | 17.88%          |
| <b>வருமான வரிச் செலவு</b>                                | <b>(1,930)</b>  | <b>(1,684)</b>  | <b>(2,183)</b>  | <b>(1,176)</b>  | <b>(1,905)</b>  |
| வேறுபாடு   | 246             | 498             | (1,007)         | 729             | (584)           |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 14.61%          | -22.85%         | 85.64%          | -38.29%         | 44.26%          |
| <b>ஆண்டிற்கான தேறிய இலாபம்</b>                           | <b>10,546</b>   | <b>10,041</b>   | <b>5,788</b>    | <b>7,028</b>    | <b>5,244</b>    |
| வேறுபாடு   | 505             | 4,252           | (1,240)         | 1,784           | 675             |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 5.03%           | 73.47%          | -17.65%         | 34.02%          | 14.79%          |
| <b>தொகுதி ஏனைய தொகுதிச் செயற்பாடுகளிலிருந்து வருவாய்</b> | <b>90,621</b>   | <b>62,143</b>   | <b>46,505</b>   | <b>50,685</b>   | <b>46,057</b>   |
| வேறுபாடு   | 28,478          | 15,637          | (4,179)         | 4,627           | 9,537           |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 45.83%          | 33.62%          | -8.25%          | 10.05%          | 26.11%          |
| <b>முதலீட்டு வருமானம்</b>                                | <b>15,370</b>   | <b>24,044</b>   | <b>17,754</b>   | <b>16,954</b>   | <b>14,372</b>   |
| வேறுபாடு   | (8,674)         | 6,289           | 800             | 2,582           | 759             |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | -36.08%         | 35.43%          | 4.72%           | 17.97%          | 5.58%           |
| <b>ஏனைய வருமானம்</b>                                     | <b>3,563</b>    | <b>3,233</b>    | <b>1,540</b>    | <b>1,835</b>    | <b>2,028</b>    |
| வேறுபாடு   | 330             | 1,693           | (294)           | (192)           | (216)           |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 10.20%          | 109.89%         | -16.06%         | -9.50%          | -9.65%          |
| <b>மொத்த வருமானம்</b>                                    | <b>156,605</b>  | <b>99,932</b>   | <b>98,779</b>   | <b>99,265</b>   | <b>92,103</b>   |
| வேறுபாடு   | 56,673          | 1,153           | (486)           | 7,162           | 13,525          |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 28.09%          | 1.17%           | 7.25%           | 7.78%           | 17.21%          |
| <b>ஏனைய செயற்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவு</b>          | <b>(26,867)</b> | <b>(16,692)</b> | <b>(15,417)</b> | <b>(20,154)</b> | <b>(14,584)</b> |
| வேறுபாடு   | (10,175)        | (1,274)         | (4,736)         | (5,570)         | (3,991)         |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 60.95%          | 8.27%           | -23.50%         | 38.19%          | 37.68%          |
| <b>துணை நிறுவனங்களின் சேவைகளின் செலவு</b>                | <b>(77,123)</b> | <b>(63,422)</b> | <b>(40,053)</b> | <b>(38,992)</b> | <b>(38,690)</b> |
| வேறுபாடு   | (13,701)        | (23,368)        | (1,061)         | (301)           | (5,710)         |
| அதிகரிப்பு/(குறைப்பு)                                    | 21.60%          | 58.34%          | 2.72%           | 0.78%           | 17.32%          |

|                            |          |          |         |         |         |
|----------------------------|----------|----------|---------|---------|---------|
| வருமான வரிச்<br>செலவு      | (3,579)  | 942      | (2,560) | (3,848) | (2,818) |
| வேறுபாடு                   | (4,521)  | 3,503    | 1,288   | (1,030) | (406)   |
| அதிகரிப்பு/(குறைப்பு)      | -479.67% | -136.82% | -33.48% | 36.55%  | 16.85%  |
| ஆண்டிற்கான தேறிய<br>இலாபம் | 12,584   | 6,580    | 6,930   | 4,513   | 7,602   |
| வேறுபாடு                   | 6,003    | (349)    | 2,416   | (3,089) | 1,035   |
| அதிகரிப்பு/(குறைப்பு)      | 91.22%   | -5.04%   | 53.54%  | -40.63% | 15.76%  |

### 2.3 விகிதப் பகுப்பாய்வு

| கம்பனியின் குறிப்பிட்ட விகிதங்கள்             | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 |
|---|------|------|------|------|------|
| தக்க வைப்பு விகிதம்                           | 90%  | 89%  | 87%  | 88%  | 88%  |
| உரிமைக்கோரல் விகிதம் - நீண்ட<br>காலம்         | 57%  | 46%  | 42%  | 51%  | 60%  |
| உரிமைக்கோரல் விகிதம் - ஆயுள்<br>அல்லாதவை      | 63%  | 60%  | 51%  | 61%  | 66%  |
| மொத்த உரிமைக்கோரல் விகிதம்                    | 60%  | 53%  | 46%  | 56%  | 63%  |
| செலவு விகிதம்                                 | 49%  | 35%  | 37%  | 80%  | 70%  |
| ஒருங்கிணைந்த விகிதம்                          | 109% | 87%  | 83%  | 136% | 133% |
| இலாப விகிதம்                                  | 17%  | 16%  | 11%  | 17%  | 16%  |
| சொத்து மீதான திரும்பல் விகிதம்                | 5%   | 4%   | 3%   | 4%   | 4%   |
| உரிமை மீதான திரும்பல் விகிதம்                 | 16%  | 16%  | 13%  | 13%  | 12%  |
| முதலீட்டு விளைவு                              | 6%   | 10%  | 8%   | 9%   | 7%   |
| திரவ விகிதம்                                  | 1.10 | 1.10 | 1.08 | 1.11 | 1.11 |
| மொத்தச் சொத்துக்களுக்கு நிதிச்<br>சொத்துக்கள் | 84%  | 84%  | 84%  | 82%  | 81%  |
| தொழிநுட்ப ஒதுக்க விகிதத்திற்கு<br>மூலதனம்     | 4.23 | 4.06 | 3.71 | 4.14 | 2.16 |
| தொழிநுட்ப ஒதுக்க விகிதம்                      | 2.05 | 2.07 | 2.01 | 1.98 | 0.99 |
| <b>சந்தை விகிதங்கள்</b>                       |      |      |      |      |      |
| சந்தைப் பங்கு (மொத்தம்)                       | 16%  | 19%  | 19%  | 17%  | 17%  |
| சந்தைப் பங்கு (நீண்ட காலம்)                   | 15%  | 18%  | 19%  | 17%  | 16%  |
| சந்தைப் பங்கு (ஆயுள் அல்லாதவை)                | 18%  | 21%  | 20%  | 19%  | 19%  |

| தொகுதி<br>விகிதங்கள்          | தொகுதி |       |        |        |        | கம்பனி |       |        |        |        |
|-------------------------------|--------|-------|--------|--------|--------|--------|-------|--------|--------|--------|
|                               | 2022   | 2021  | 2020   | 2019   | 2018   | 2022   | 2021  | 2020   | 2019   | 2018   |
| <b>இலாபம் மற்றும் வருவாய்</b> |        |       |        |        |        |        |       |        |        |        |
| வருவாய் வளர்ச்சி              | 27%    | 24.6% | 0.33%  | 8.63%  | 18.61% | -4%    | 12%   | 15%    | 6%     | 8%     |
| உரிமை மீதான திரும்பல்         | 11%    | 6.2%  | 7%     | 5%     | 9%     | 14%    | 13%   | 9%     | 11%    | 9%     |
| சொத்து புரள்வு                | 0.47   | 0.42  | 0.36   | 0.39   | 0.39   | 0.23   | 0.25  | 0.24   | 0.24   | 0.23   |
| தேறிய இலாப விகிதம்            | 8.0%   | 5.1%  | 6.9%   | 4.6%   | 8.3%   | 16.6%  | 15.7% | 11.0%  | 14.5%  | 11.8%  |
| <b>திரவத்தன்மை</b>            |        |       |        |        |        |        |       |        |        |        |
| நடைமுறை விகிதம்               | 0.86   | 1.26  | 1.67   | 1.37   | 1.27   | 1.69   | 3.25  | 3.06   | 1.23   | 1.09   |
| <b>முதலீட்டாளர் திரும்பல்</b> |        |       |        |        |        |        |       |        |        |        |
| பங்கு ஒன்றிற்கான உழைப்பு      | 19.32  | 8.88  | 11.33  | 8.46   | 12.08  | 17.60  | 16.7  | 9.65   | 11.72  | 8.74   |
| பங்கு ஒன்றிற்கான பங்கிலாபம்   | 1.7    | 2.5   | 1.50   | 3.25   | 3.06   | 1.7    | 2.5   | 1.50   | 3.25   | 3.06   |
| பங்கு இலாப காப்பு             | 11.57  | 3.52  | 7.55   | 2.60   | 3.95   | 10.53  | 6.6   | 6.43   | 3.61   | 2.86   |
| பங்கு ஒன்றிற்கான தேறிய சொத்து | 192    | 175.7 | 155.43 | 151.91 | 147.19 | 127.5  | 125.4 | 105.25 | 103.83 | 101.81 |

| தொழில்துறை ஒப்பீடு              | தொழில்துறை |      |      |      |      | கம்பனி |      |      |      |      |
|---------------------------------|------------|------|------|------|------|--------|------|------|------|------|
|                                 | 2022       | 2021 | 2020 | 2019 | 2018 | 2022   | 2021 | 2020 | 2019 | 2018 |
| வளர்ச்சி வீதம்(மொத்தம்)         | 10.5%      | 12%  | 6%   | 8%   | 12%  | -1%    | 22%  | 8%   | 10%  | 13%  |
| வளர்ச்சி வீதம்(நீண்ட காலம்)     | 9%         | 21%  | 16%  | 11%  | 12%  | -5%    | 14%  | 30%  | 12%  | 6%   |
| வளர்ச்சி வீதம் (ஆயுள் அல்லாதவை) | 13%        | 3%   | -1%  | 5%   | 8%   | -4%    | 5%   | 6%   | 2%   | -2%  |

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு விடயம்  | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை   |
|--|--|---|
| (அ) கம்பனி முந்தைய ஆண்டு விவரங்களைப் பயன்படுத்தி கைமுறையாக இடர் "இடர் சுயவிவரங்களை தயாரித்து வருவது அவதானிக்கப்பட்டது. திணைக்களமானது திணைக்களங்களிலிருந்து | "இடர் தயாரிப்பதற்காக, தொடர்பாடல் தொழிநுட்பத் துறையின் வணிக பிரிவில் இருந்து புத்தகத்தில் வாரியான | தரவின் துல்லியம் மற்றும் முழுமையை சரிபார்க்கவும் மேலும், மீள்காப்புறுதித் துறையின் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இடர் சுயவிவரத்தை பராமரிக்கும் முறையை |



தகவல்களைச் சேகரிக்கிறது, மேலும் மூலத் தரவின் துல்லியம் மற்றும் முழுமையை அவர்கள் சரிபார்க்கவில்லை. மீள்காப்புறுதித் திணைக்களமானது மற்ற திணைக்களம வழங்கும் தரவுகளை நம்பியிருக்கிறது.

பெறுகிறோம். பொதுவாக நாம் பெரிய தவணைப் பணங்களை கொண்ட கொள்கைகளை குறுக்கு சரிபார்ப்பு செய்கிறோம். மேலும் நாங்கள் மையக் காப்புறுதி அமைப்பை ஏற்பாடு செய்யும் பணியில் இருக்கிறோம் மற்றும் மைய அமைப்பை செயல்படுத்துவதன் மூலம் இந்த சிக்கல் தீர்க்கப்படும். கூடுதலாக, பெல்வாண்டேஜ் மீள்காப்புறுதி அமைப்பையும் எங்கள் பிரதிபலனுக்காக முன்மொழிந்துள்ளது.

கைமுறையாக ERP அமைப்புக்கு மாற்றுவதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது..

(ஆ) கம்பனியின் நடைமுறையின் பிரகாரம், ஒப்புதல் பெறப்பட்டவுடன் மீள்காப்புறுதியாளர்களுக்கு கொடுப்பனவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், கம்பனி மீள்காப்புறுதியாளரிடம் இருந்து ஒப்புதலைப் பெற்றிருந்தாலும் கூட, கம்பனி மீள்காப்புறுதியாளரிடம் கொடுப்பனவு செலுத்தவில்லை என்பது அவதானிக்கப்படுகிறது. 31 டிசம்பர் 2022 இல் 1 வருடத்திற்கும் மேலாக செலுத்த வேண்டிய தொகை ரூபா.116,258,193 (சுகாதாரத் திட்டம்) மற்றும் 1 வருடத்திற்கும் குறைவான செலுத்த வேண்டிய தொகை ரூபா.768,730,530 ஆகும். கொடுப்பனவு செலுத்தாதது சேவைகளை நிறுத்துவதற்கு வழிவகுப்பதோடு மற்றும் செயல்பாட்டு மற்றும் நற்பெயருக்கு இடரை விளைவிக்கும்.

04/01/2023 இல் மீள்காப்புறுதிக்க கொடுப்பனவுகள் குறிப்பிடுவது, 1. தனிநபர் ஆயுள் மற்றும் குழு ஆயுள்: எஸ்எல்ஐசி ஆல் 31/12/2021 வரை மீள்காப்புறுதிக்க கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன. 3வது காலாண்டு 2022 வரையிலான கணக்குகளை முனிச் ரீ உறுதிப்படுத்தியுள்ளது (ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது) மேலும் எஸ்எல்ஐசி மூலம் தொடர்புடைய காலாண்டுகளுக்கான கொடுப்பனவுகள் செயலாக்கப்படுகின்றன.

மீள்காப்புறுதியாளருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு, மீள்காப்புறுதியாளரிடமிருந்து ஒப்புதலைப் பெறுவதற்குத் தேவையான முடிவை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

2. ஆரோக்கிய சவாரி(ஹெல்த் ரைடர்):  
- MR இந்தியக் கிளைத் தொகுதி: 3வது காலாண்டு 2022 வரையிலான கணக்குகளை முனிச் ரீ உறுதிப்படுத்தியுள்ளது (ஒப்புக் கொள்ளப்பட்டது) மேலும் எஸ்எல்ஐசி மூலம் தொடர்புடைய காலாண்டுகளுக்கான கொடுப்பனவுகள் செயல்படுத்தப்படுகின்றன.

(இ) ஆயுள் வணிகத்தில் கம்பனி ஒரே ஒரு மீள்காப்புறுதியாளருடன் மட்டுமே கையாள்வது அவதானிக்கப்பட்டது. எனவே, தற்போதுள்ள மீள்காப்புறுதியாளரால் சேவையை நிறுத்துவதில் உள்ள இடரின் செறிவு மற்றும் செயல்பாட்டு மற்றும் நற்பெயருக்கு ஆபத்து ஏற்படலாம்.

எங்கள் சந்தையில் சேவை செய்யும் அனைத்து சிறந்த மீள்காப்புறுதியாளர்களையும் நாங்கள் அணுகியுள்ளோம். நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை எங்களை ஆதரிக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார நிலை மேம்பட்டவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக சில மீள்காப்புறுதியாளர்கள் எங்களிடம் கூறியுள்ளனர். இருப்பினும், இன்னுமொரு மீள்காப்புறுதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை நாங்கள் இன்னும் தேடுகிறோம்.

மேற்கூறிய விடயத்தில் அதிக அக்கறை செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள பெரும்பாலான ஆயுள் காப்புறுதி கம்பனிகளில் ஒன்று அல்லது இரண்டு மீள்காப்புறுதியாளர்கள் மாத்திரமே உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

### 3.2 நிதியின் குறைவான பயன்பாடு

#### கணக்காய்வு விடயம்

2015 ஆம் ஆண்டு முதல் துணை நிறுவனங்களில் முதலீடு செய்ததில் கம்பனி குறைந்த வருமானத்தை ஈட்டியுள்ளமை அவதானிக்கப்பட்டது. ஐந்து துணை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட மூலதனம் ரூபா.23,032 மில்லியன் மற்றும் 2015 முதல் 2022 வரை பெற்ற சராசரி பங்கிலாபத்தொகை ரூபா.1,035.6 மில்லியன் ஆகும். எனவே, ஆண்டு சராசரி வருவாய் 4.5% ஆகும். இதன் காரணமாக கம்பனி முதலீடு செய்த நிதிக்கு அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பை இழந்துள்ளது.

#### முகாமைத்துவ கருத்துரை

மேலே உள்ள அனைத்தும் துணை நிறுவனங்கள்/ மூலோபாய முதலீடுகள் ஆகும். இந்த முதலீடுகள் இலங்கை அரசாங்கத்தின் மூலோபாய வழிகாட்டுதலாக எஸ்எல்ஐசி இலிருந்து விலக்கப்படும்.

#### பரிந்துரை

எதிர்கால முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது முதலீட்டின் மீதான வருவாயை முகாமைத்துவம் கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைத்தோம். மேலும், கம்பனியின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, முகாமைத்துவமானது இந்த கம்பனிகளின் மீது சபை பிரதிநிதித்துவத்தை நாட வேண்டும். அதற்கேற்ப முதலீட்டு போர்ட்போலியோவை வெளிப்படுத்த பரிந்துரைத்தோம்.

### 3.3 பிற நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

| கணக்காய்வு விடயம்  | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை  |
|--|--|--|
| நியாயமான ரூபா.875,700,000 மதிப்பிடப்பட்டுள்ள 30, மொஹமட் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03 இல் உள்ள அல்ஹம்ப்ராவின் முதலீட்டுச் சொத்துக்கு எவ்வித வாடகை உடன்படிக்கையும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டது. உடன்படிக்கை இல்லாமையானது, குறிப்பிட்ட சொத்து நியாயமான சட்ட அடிப்படையில் வாடகை நோக்கத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. உடன்படிக்கை இல்லாமல் சொத்து வாடகைக்கு விடப்பட்டால், அது சட்டவிரோத ஒப்பந்தங்களில் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம். | 01.01.2021 முதல் 31.12.2023 வரையிலான காலப்பகுதிக்கான குத்தகை உடன்படிக்கையில் கையொப்பமிடவும் மற்றும் 28.02.2023 அதன்படி பணம் செலுத்தவும் அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி) முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து எஸ்எல்ஐசி ஆனது உடன்படிக்கை காலம் 01.01.2020 இலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், குத்தகை ஒப்பந்தத்தை கையொப்பமிடுவதற்கு அவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு தெரிவித்தது. | மேற்கூறிய சொத்தின் வாடகை உடன்படிக்கையை வழங்கவும், அது இல்லாவிட்டால், இல்லாததற்கான காரணத்தை வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், வளங்களின் வினைத்திறனான, பயனுறுதியுள்ள மற்றும் சிக்கனப் பயன்பாட்டின் மூலம் நிறுவனத்தின் பொதுப் பொறுப்புணர்வை உறுதி செய்யும் நியாயமான சட்ட அடிப்படையில் மட்டுமே எஸ்எல்ஐசி சொத்துக்களை முதலீடு மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. |

### 3.4 மனித வள முகாமைத்துவம்

| கணக்காய்வு விடயம்  | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை   |
|--|--|---|
| (அ) மதிப்பாய்வின் கீழ் உள்ள ஆண்டிற்கான தலைமை அலுவலகத்தின் அலுவலகத்தின் தொகுக்கப்பட்ட ஊழியர் ஆளணி மதிப்பாய்வு அறிக்கை நடத்தப்படவில்லை. குறிப்பிட்ட நடைமுறையானது செலவுச் செயல்முறையை திறம்பட செயல்படுத்துவதால், சில ஊழியர்களின் குறைவான உபயோகம் அல்லது அதிகப் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகள் கம்பனியின் செலவு அமைப்பின் வினைத்திறனற்ற தன்மையை அதிகரிக்கலாம். | எஸ்எல்ஐசி இன் ஒவ்வொரு திணைக்கள மற்றும் கிளைகளுக்குமான ஊழியர்களின் சரியான தேவையை கண்டறியும் பணி ஆய்வை தற்போது நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்பாட்டிற்குப் பிறகு ஊழியர் ஆளணி/திணைக்கள கட்டமைப்புகள் மதிப்பாய்வு செய்யப்படும். | செயல்பாட்டின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு ஊழியர் ஆளணியை சரியாக நாளதுவரையாக்க பரிந்துரைக்கப்பட்டது. |
| (ஆ) நிறுவன பிரகாரம், தலைமை அதிகாரி நிலை (CO ஆயுள், CO  | கட்டமைப்பின் பணி ஆய்வுத் திட்டம் மற்றும் கம்பனியின் ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி வணிகங்களைப்  | வெற்றிட பதவி நிலைகளை நிரப்ப தேவையான உடனடி நடவடிக்கை எடுக்க                                  |

செயல்பாடு, CO வணிக மேம்பாடு), பிரதி பொது முகாமையாளர் நிலை (DGM மதிப்பீடு, DGM பொது), உதவி பொது முகாமையாளர் நிலை (AGM ஆயுள், AGM மோட்டார்) பதவிகள் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிடமாக உள்ளன. உயர்மட்ட முகாமையாளர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதால், சரியான பொறுப்பான கட்சியை அடையாளம் காண முடியவில்லை.

பிரிப்பதற்கான செயல்முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது நடைபெற்று வருகின்றன, புதிய நிறுவன கட்டமைப்புகள் இறுதி செய்யப்பட்டவுடன், இந்த செயல்முறைகள் முடிந்த பிறகு தேவையான நிலைகள் மறுபரிசீலனை செய்யப்படும்.

#### 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 4.1 உள்ளகக் கணக்காய்வு

| கணக்காய்வு விடயம்   | முகாமைத்துவ கருத்துரை   | பரிந்துரை  |
|---|---|--|
| (அ) கடந்த ஆண்டு உள்ளக கணக்காய்வு திட்டத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டிற்கான உள்ளக கணக்காய்வு திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டது. இது கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாட்டின் விளைத்திறன் மற்றும் விளைத்திறனில் சாத்தியமான அபாயத்திற்கு வழிவகுக்கும். | பரிந்துரைக்கப்பட்ட மேம்பாடுகள் 2023 உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தில் பின்வருமாறு நிறுவப்பட்டுள்ளன. <ul style="list-style-type: none"> <li>2023 திட்டத்தில், கணக்காய்வு வகை மற்றும் பரப்புக்கு ஏற்ப தேவையான பணியாளர் ஒதுக்கீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.</li> <li>ஒவ்வொரு கணக்காய்வுப் பிரிவுக்கும் 250 கணக்காய்வு அறிக்கைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</li> <li>கணக்காய்வுத் துறையின் மனித நாள் கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கேற்ப வருடாந்த கணக்காய்வுத் திட்டத்தைத் தயாரித்தல்.</li> <li>அமைப்பு மற்றும் செயல்முறை கணக்காய்வு, பிந்தைய கணக்காய்வு, கிளைக் கணக்காய்வு மற்றும் செயல்திறன் கணக்காய்வு ஆகியவற்றிற்கான வளங்களை ஒதுக்கீடு செய்வதில் 2022 உடன் ஒப்பிடும்போது வருடாந்த கணக்காய்வுத் திட்டம் 2023 இல் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,</li> </ul> | ஒவ்வொரு நிதியாண்டும் உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தை மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. |

துணைப் பரப்புக்களின் அனைத்து சதவீதங்களும் மாற்றப்பட்டன.

- கிளைக் கணக்காய்வு இந்த திட்டத்தின் ஒரு தனி பகுதியாக அடையாளம் காணப்பட்டு அது தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு செய்யப்படாத நிதித் துறை தொடர்பான சில சிறப்பு கணக்காய்வுகள் செயல்திறன் கணக்காய்வின் கீழ் 2023 கணக்காய்வுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

(ஆ) உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தின் பிரகாரம், இந்த நிதியாண்டில் 134 கிளைகளை உள்ளடக்கியதாக இது திட்டமிடப்பட்டது. ஆனால் 21 கிளைகள் கொண்ட உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. உள்ளகக் கணக்காய்வுத் துறையின் தலைவரின் கூற்றின் பிரகாரம், இந்த ஆண்டில் அவர்கள் 100 கிளைகளை முடித்துள்ளனர், இதுவரை, 21 கிளைகள் கணக்காய்வு பின்தொடர்தல் குழுவிலிருந்து (ACFM) அங்கீகரிக்கப்பட்டுள்ளன மற்றும் மீதமுள்ள பிற அறிக்கைகள் கணக்காய்வு பின்தொடர்தல் குழுவில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

மீதமுள்ள 79 கிளை கணக்காய்வு அறிக்கைகள் AFCM இன் மதிப்பாய்வு செயல்பாட்டில் உள்ளன.

உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தின் பிரகாரம் கணக்காய்வுத் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.